

'00000000' 0000 0000 000000 000000000000 00000000 000000000000 000000000000
000000000000000000000000.0000000 000000000000 ngiri2704@rogers.com 00000000
000000000000000000000000. -0000000000 -

0000 00000000 '000000000'0000000000000000 00.00000000000000 (00000000)-



கனடாவிலிருந்து வளையுமும் நாள் இதழான 'பதிவுகள்' ஓர் இணையத் தளமாகும். இதன் ஆசிரியர் புகழ் வாய்ந்த திரு. வ. ந. கிரிதரன் ஆவார். அதில், உலக இலக்கியம், அரசியல், கவிதை, சிறுகதை, அறிவியல், சூற்றுச் சபழல் நிகழ்வுகள், கலை, நேர் காணல், அறிவித்தல்கள், இணையத்தள அறிமுகம், வரலாறு, அகழாய்வு, கட்டடக்கலை, நகர அமைப்பு, வாசகர் கடிதம், பதிவுகளின் நோக்கம், தோற்றம், கணிதத் தமிழ், நபல் அறிமுகம், பரத நாட்டிய நிகழ்வுகள் ஆகியன நாள் தோறும் பவனி வருகின்றன. இவ்வாறான பல அரிய துறைகளைத் தொடர்ச்சியாகவும் பதிவுகள் வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதென்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. பதிவுகளில் வரும் ஆக்கங்கள் அனைத்தும் மிக்க தரம் வாய்ந்தவை. அதில் வரும் பல ஆய்வுக் கட்டுரைகள் பட்டப்பிப்பு மாணவர்களாலும், பட்டதாரிகளினாலும் எழுதப்படுபவை. எல்லா ஆய்வுக் கட்டுரைகளையும் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிப்பது ஒரு சிறந்த நோக்கமாகும். இவை என்றும் என் மனத்தைக் கவர்ந்தவையாகும்.

தலையங்கம் யாவும் அறிவார்ந்தவை. செய்திகள் சிறிவார்ந்தன. இலக்கியக் கட்டுரைகள் யாவும் சிந்தையைத் தொடர்வன. மற்றவை மனதில் உறவை. இவ்வாறானவற்றை மலேலோட்டமாகப் பதிக்க முடியாது. பதிவுகளுக்கு நாம் மணித்தியாலக் கணக்கில் நேரத்தை ஒதுக்க வேண்டும்.

பதிவுகளுக்குத் தொடர்ந்து ஆக்கங்களை அனுப்பி வருவோரில் 15 பரோக்குமலேத் தரிவா செய்து அவர்களுக்கான பக்கங்களை ஒதுக்கி, அதில் அவர்களின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிவாக்கம் செய்து வரும் முறை பாராட்டுக்குரியதாகும். இப்பக்கங்களைத் திறந்தால் அவர்களின் எல்லா ஆக்கங்களையும் பார்த்து மகிழலாம்.

பதிவில் பதிவாக்கும் ஆக்கங்கள் மீன்று மாதங்களாக உருண்டு பின் ஓடிக் கொண்டு இருப்பது வாசகர்களுக்கு இக்காலப் பகுதியில் எந்த நேரத்திலும் அவற்றை வாசித்துப் பார்க்கக் கூடிய வசதி மிக்க பலனைத் தருகின்றது. இன்னும், 'கூகுளில் தேடுங்கள்' என்ற அமையப் வாசகர்களின் தேலுக்கு மிக்க உதவு கரம் கொடுத்து நிற்கின்றது. ஒருங்குறி (Unicode) எழுத்து முறையில் ஆக்கங்களை மாற்றி அமையப் பதற்குரிய வழிமுறைகளைத் தந்துள்ளமை போற்றற் குரிய விடயமாகும். ஒருங்குறி எழுத்தில் ஆக்கங்கள் சிறப்பற்றிப்பதையும் அவதானிக்கலாம். 'அண்மையில் வளியானமை' என்ற தலைப்பில் உள்ள ஆக்கங்களும் பதிவுக்கு மலேலும் மரூகூட்டி வருகின்றன. பதிவுக்கு அனுப்பப்படும் ஆக்கங்கள் அனைத்தும் அதிற் பதிவற்றம் செய்யப் படும்பென்று நின்பை்பது தவறாகும். தரம் அமையவேண்டின் ஆக்கங்கள் சிறந்த முறையில் வடிகட்டல் செய்து சிறந்தவற்றைத் தரேந் தடுதல் அவசியமாகும். இம் முறையை ஆசிரியர் கடும்யாகக் கட்பைபிடிக் கின்றார் என்பது தள்ளிந் விடயமாகும். நான் இதில் பல தடவைகள் அகப்பட்டுள்ளேன். அதில் மகிழ்ச்சியும் அடநெத்துள்ளேன்.

இவ்வண்ணமுள்ள தரமான பதிவுகளின் அமைய்புக்கு ஆசிரியரே முழுமுதற் பொறுப்பாகின்றார். பதிவுகள் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலம் எனலாம். 'அனைவருடனும் அறிவினைப் பகிரந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகிப் பணியாற்றி வரும் ஆசிரியர் திரு. வ. ந. கிரிதரன் அவர்களை மலேலும் பலலாண்டுகள் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டி வாழ்த்துகிறேன். வணக்கம்.

wijey@talktalk.net
